



TAMIL NADU GOVERNMENT GAZETTE

PUBLISHED BY AUTHORITY

No. 8]

CHENNAI, WEDNESDAY, FEBRUARY 20, 2019
Maasi 8, Vilambi, Thiruvalluvar Aandu-2050

Part II—Section 2

Notifications or Orders of interest to a section of the public
issued by Secretariat Departments.

NOTIFICATIONS BY GOVERNMENT

CONTENTS

	<i>Pages.</i>		<i>Pages.</i>
COMMERCIAL TAXES AND REGISTRATION DEPARTMENT.		Award of the President's Police Medal for Distinguished Service and Police Medal for Meritorious Service on the Occasion of the Independence Day, 2018.	198-200
Indian Stamp Act.—Provisions for the consolidation of duty chargeable in respect of issue of policies by Oriental Insurance Company Limited, through its Regional Office, Chennai-108 for certain period, etc. ..	190	Tamil Nadu Civil Courts Act.—Constitution of District Munsif Court at Aravakurichi in Karur District, Srirangam in Tiruchirappalli District and Kurinjipadi in Cuddalore District. ..	200-201
HOME DEPARTMENT.		LABOUR AND EMPLOYMENT DEPARTMENT.	
Code of Criminal Procedure.—Declaration of certain Traffic points cease to form part of the Local Areas of the Police Stations in the Salem District, etc.	190-191,201	Industrial Disputes Act.—Notification regarding Specification of Labour Courts Constituted	193-194
Motor Vehicles Act.—Constitution of the 32 Mahila Courts and Appointment of the Presiding Officers of the said Courts in the cadre of District Judge as Members of the Motor Accidents Claims Tribunal ..	191-193	Industrial Tribunal for Adjudication	195
		Labour Courts for Adjudication	196-198

NOTIFICATIONS BY GOVERNMENT

COMMERCIAL TAXES AND REGISTRATION DEPARTMENT.

Notifications under the Indian Stamp Act.

Provisions for the consolidation of duty chargeable in respect of issue of policies by Oriental Insurance Company Limited, through its Regional Office, Chennai-108, for certain period under the Act.

[G.O. (Rt.) No. 3, Commercial Taxes and Registration (J1), 3rd January 2019, மார்ச்சு 19, விளம்பி, திருவள்ளூர் ஆண்டு-2049.]

No.II(2)/CTR/134/2019.—In exercise of the powers conferred by clause (b) of sub-section (1) of Section 9 of the Indian Stamp Act, 1899 (Central Act II of 1899), the Governor of Tamil Nadu hereby provides for the consolidation of duty of Rs.7,00,000/- (Rupees Seven lakh only) chargeable under the said Act in respect of issue of policies by Oriental Insurance Company Limited, through its Regional Office, Chennai-108 for the period from 1st April 2018 to 31st March 2019.

Corporate Business Regional Office, Chennai.

[G.O. (Rt.) No. 9, Commercial Taxes and Registration (J1), 7th January 2019, மார்ச்சு 23, விளம்பி, திருவள்ளூர் ஆண்டு-2049.]

No.II(2)/CTR/135/2019.—In exercise of the powers conferred by clause (b) of sub-section (1) of Section 9 of the Indian Stamp Act, 1899 (Central Act II of 1899), the Governor of Tamil Nadu hereby provides for the consolidation of duty of Rs.4,50,000/- (Rupees Four lakh and fifty thousand only) chargeable under the said Act in respect of issue of policies by The Oriental Insurance Company Limited, through its Corporate Business Regional Office, Chennai for the new business to be procured in the fourth quarter of 2018-2019.

Provisions for the consolidation of duty chargeable in respect of issue of policies by Life Insurance Corporation of India through its P&GS Unit, Salem for certain period under the Act.

[G.O. (Rt.) No. 31, Commercial Taxes and Registration (J1), 23rd January 2019, சை 09, விளம்பி, திருவள்ளூர் ஆண்டு-2050.]

No.II(2)/CTR/136/2019.—In exercise of the powers conferred by clause (b) of sub-section (1) of Section 9 of the Indian Stamp Act, 1899 (Central Act II of 1899), the Governor of Tamil Nadu hereby provides for the consolidation of duty of Rs.10,00,000/- (Rupees Ten lakh only) chargeable under the said Act in respect of issue of policies by Life Insurance Corporation of India through its P&GS Unit, Salem for the period from 20th August 2018 to 31st March 2021.

Provisions for the consolidation of duty chargeable in respect of issue of policies by the New India Assurance Company Limited through its Branch Office at Chennai for certain period under the Act.

Amendment to Notification

[G.O. (Rt.) No. 2, Commercial Taxes and Registration (J1), 3rd January 2019, மார்ச்சு 19, விளம்பி, திருவள்ளூர் ஆண்டு-2049.]

No.II(2)/CTR/137/2019.—In exercise of the powers conferred by clause (b) of sub-section (1) of Section 9

of the Indian Stamp Act, 1899 (Central Act II of 1899), the Governor of Tamil Nadu hereby makes the following amendment to the Notification No.II(2)/CTR/220/2018, published in page 256 of Part II-Section 2 of the *Tamil Nadu Government Gazette* No.11, dated 14-3-2018.

AMENDMENT.

For the expression "31st December 2018" appearing in the said notification, the expression, "30th June 2019" shall be substituted.

D. KABILAN,
Deputy Secretary to Government.

HOME DEPARTMENT.

Notifications under the Code of Criminal Procedure.

Declaration of certain Traffic points cease to form part of the Local Areas of the Police Stations in the Salem District.

[G.O. Ms. No. 1918, Home (Pol.14), 10th October 2018.]

No.II(2)/HO/138/2019.—Under clause(s) of Section 2 of the Code of Criminal Procedure, 1973 (Central Act 2 of 1974), the Governor of Tamil Nadu hereby declares that with effect on and from 10th October 2018, the areas specified in column (4) of the Schedule below shall cease to form part of the local area of the Police Station specified in column (3) and shall form part of the local area of the Police Station specified in column (5) thereof.

THE SCHEDULE.

Sl. No.	District	Police Station to which at presently attached	Local areas/Mother Villages/Hamlets.	Police Station to which hereafter to be attached.
(1)	(2)	(3)	(4)	(5)
	Salem	Attur	(1) Attur Municipality including 33 wards (2) Narasingapuram Municipality including 18 wards. (3) Udaiyampatty (4) Thulukkanur	Attur Town
			(5) Akkichittipalayam (6) Palaniyapuri (7) Thalavaipatty (8) Lakshmanasamutharam (9) Dhandavarayapuram	

Declaration of certain Traffic points cease to form part of the Local Areas of the Police Stations in the Namakkal District.

[G.O. Ms. No. 2052, Home (Pol.14), 16th October 2018.]

No.II(2)/HO/139/2019.—Under clause(s) of Section 2 of the Code of Criminal Procedure, 1973 (Central Act 2 of 1974), the Governor of Tamil Nadu hereby declares that with effect on and from 16th October 2018, the areas specified in column (4) of the schedule below shall cease to form part of the local area of the police stations specified in column (3) and shall form part of the local area of the police station specified in column (5) thereof

THE SCHEDULE

Sl. No.	District	Police Station to which at presently attached	Local areas / Mother Villages/ Hamlets	Police Station to which hereafter to be attached
(1)	(2)	(3)	(4)	(5)
1.	Namakkal	Pallipalayam	(1)Elanthakuttai (2) Veppadai (3) Patharai (4) Chinnarपालayam (5) Lakshmipalalayam (6) E Kattur (7) Vellikuttai (8) Settikadu	Veppadai
		Pallipalayam	(2) Sowdapuram	
		Pallipalayam	(3) Kaliyanur Agraharam	
		Pallipalayam	(4) Anangur (1) Chinna Anangur (2) Nettavelam palayam (3) Palaya palayam (4) Pulligoundam palayam (5) Pulliyampattianpalayam (6) Nallagoundampalayam	

Sl. No.	District	Police Station to which at presently attached	Local areas / Mother Villages/ Hamlets	Police Station to which hereafter to be attached
(1)	(2)	(3)	(4)	(5)
		Komara-palayam	(5) Pa-daveedu (7) Puthur (8) Aathikattur (1) Goundanur (2) Samandur (3) Pachampalayam (4) Allinaicken palayam (5) Mudalamadayur (6) Nathamedu (7) Alampalayam (8) Kadalapaluyur (9) Pallathur	Veppadai
		Tiruchen-gode Rural	(6) Moda Mangalam (1) Thaneerpanthalpalayam (2) Naripalikadu (3) Rettaipanamarakadu (4) Korai-kattampalayam (5) Aayakadu (6) Vempankadu (7) Valrajapalayam (8) Palikadu (9) Aththimarakadu (10)Uppupalayam (11)Nallampalayam	

Constitution of the 32 Mahila Courts and Appointment of the Presiding Officers of the said Courts in the cadre of District Judge as Members of the Motor Accidents Claims Tribunal under the Motor Vehicles Act.

[G.O. Ms. No. 54, Home (Transport-IV), 21st January 2019, தை 7, விளம்பரி, திருவள்ளூர் ஆண்டு-2050.]

No.II(2)/HO/140/2019.—In exercise of powers conferred by sub-sections (1) and (2) of Section 165 of the Motor Vehicles Act, 1988 (Central Act 59 of 1988), the Governor of Tamil Nadu hereby constitutes the Courts specified in column (4) of the Table below as Motor Accidents Claims

Tribunals for the area specified in the corresponding entries in column (3) thereof and hereby appoints the Presiding Officers specified in column (5) thereof as Member of respective Motor Accidents Claims Tribunal specified in column (4) thereof:

THE TABLE

<i>Serial Number</i>	<i>Name of the District</i>	<i>Area</i>	<i>Name of the Court</i>	<i>Judges</i>
(1)	(2)	(3)	(4)	(5)
(1)	Ariyalur	Ariyalur	Fast Track Mahila Court at Ariyalur	Sessions Judge, Fast Track Mahila Court at Ariyalur
(2)	Coimbatore	Coimbatore	Mahila Court at Coimbatore	Sessions Judge, Mahila Court at Coimbatore
(3)	Chennai	Chennai	Mahila Court at Chennai	Sessions Judge, Mahila Court at Chennai
(4)	Cuddalore	Cuddalore	Mahila Court at Cuddalore	Sessions Judge, Mahila Court at Cuddalore
(5)	Dharmapuri	Dharmapuri	Fast Track Mahila Court at Dharmapuri	Sessions Judge, Fast Track Mahila Court at Dharmapuri
(6)	Dindigul	Dindigul	Fast Track Mahila Court at Dindigul	Sessions Judge, Fast Track Mahila Court at Dindigul
(7)	Erode	Erode	Fast Track Mahila Court at Erode	Sessions Judge, Fast Track Mahila Court at Erode
(8)	Kancheepuram	Chengalpattu	Mahila Court in Kancheepuram District at Chengalpattu	Sessions Judge, Mahila Court in Kancheepuram District at Chengalpattu
(9)	Kanniyakumari	Nagercoil	Fast Track Mahila Court in Kanniyakumari District at Nagercoil	Sessions Judge, Fast Track Mahila Court in Kanniyakumari District at Nagercoil
(10)	Karur	Karur	Fast Track Mahila Court at Karur	Sessions Judge, Fast Track Mahila Court at Karur
(11)	Krishnagiri	Krishnagiri	Fast Track Mahila Court at Krishnagiri	Sessions Judge, Fast Track Mahila Court at Krishnagiri
(12)	Madurai	Madurai	Mahila Court at Madurai	Sessions Judge, Mahila Court at Madurai
(13)	Nagapattinam	Nagapattinam	Fast Track Mahila Court at Nagapattinam	Sessions Judge, Fast Track Mahila Court at Nagapattinam
(14)	Namakkal	Namakkal	Fast Track Mahila Court at Namakkal	Sessions Judge, Fast Track Mahila Court at Namakkal
(15)	The Nilgiris	Udhagamandalam	Fast Track Mahila Court In Nilgiris District at Udhagamandalam	Sessions Judge, Fast Track Mahila Court in Nilgiris District at Udhagamandalam
(16)	Perambalur	Perambalur	Mahila Court at Perambalur	Sessions Judge, Mahila Court at Perambalur
(17)	Pudukkottai	Pudukkottai	Mahila Court at Pudukkottai	Sessions Judge, Mahila Court at Pudukkottai
(18)	Ramanathapuram	Ramanathapuram	Fast Track Mahila Court at Ramanathapuram	Sessions Judge, Fast Track Mahila Court at Ramanathapuram
(19)	Salem	Salem	Mahila Court at Salem	Sessions Judge, Mahila Court at Salem
(20)	Sivagangai	Sivagangai	Fast Track Mahila Court at Sivagangai	Sessions Judge, Fast Track Mahila Court at Sivagangai

Serial Number (1)	Name of the District (2)	Area (3)	Name of the Court (4)	Judges (5)
(21)	Thanjavur	Thanjavur	Fast Track Mahila Court at Thanjavur	Sessions Judge, Fast Track Mahila Court at Thanjavur
(22)	Theni	Theni	Fast Track Mahila Court at Theni	Sessions Judge, Fast Track Mahila Court at Theni
(23)	Thoothukudi	Thoothukudi	Fast Track Mahila Court at Thoothukudi	Sessions Judge, Fast Track Mahila Court at Thoothukudi
(24)	Tiruchirappalli	Tiruchirappalli	Mahila Court at Tiruchirappalli	Sessions Judge, Mahila Court at Tiruchirappalli
(25)	Tirunelveli	Tirunelveli	Mahila Court at Tirunelveli	Sessions Judge, Mahila Court at Tirunelveli
(26)	Tiruppur	Tiruppur	Fast Track Mahila Court at Tiruppur	Sessions Judge, Fast Track Mahila Court at Tiruppur
(27)	Tiruvannamalai	Tiruvannamalai	Fast Track Mahila Court at Tiruvannamalai	Sessions Judge, Fast Track Mahila Court at Tiruvannamalai
(28)	Tiruvallur	Tiruvallur	Fast Track Mahila Court at Tiruvallur	Sessions Judge, Fast Track Mahila Court at Tiruvallur
(29)	Tiruvarur	Tiruvarur	Fast Track Mahila Court at Tiruvarur	Sessions Judge, Fast Track Mahila Court at Tiruvarur
(30)	Vellore	Vellore	Fast Track Mahila Court at Vellore	Sessions Judge, Fast Track Mahila Court at Vellore
(31)	Villupuram	Villupuram	Fast Track Mahila Court at Villupuram	Sessions Judge, Fast Track Mahila Court at Villupuram
(32)	Virudhunagar	Srivilliputhur	Fast Track Mahila Court in Virudhunagar District at Srivilliputhur	Sessions Judge, Fast Track Mahila Court in Virudhunagar District at Srivilliputhur

NIRANJAN MARDI,
Additional Chief Secretary to Government.

LABOUR AND EMPLOYMENT DEPARTMENT.

THE SCHEDULE.

Notifications under the Industrial Disputes Act.

Notification regarding Specification of Labour Courts Constituted under the Act.

[G.O. Ms. No. 199, Labour and Employment (D2), 27th December 2018, Markazhi 12, Vilambi, Thiruvalluvarandu-2049.]

No.II(2)/LE/141/2019.—In exercise of the powers conferred by sub-section (1) of Section 7 of the Industrial Disputes Act, 1947 (Central Act XIV of 1947), and in supersession of all the previous notifications issued thereunder, the Governor of Tamil Nadu hereby constitutes the Labour Courts specified in column (1) of the Schedule below with the Jurisdiction over the areas specified in the corresponding entries in column (2) thereof for the purposes of the said sub-section (1):-

Labour Courts (1)	Areas (2)
1 Labour Court, Chennai: (a) Principal Labour Court. (b) Additional Labour Court.- I. (c) Additional Labour Court. - II. (d) Additional Labour Court. - III.	Chennai and Thiruvallur Districts.
2. Labour Court, Vellore: (a) Principal Labour Court, Vellore. (b) Additional Labour Court, Vellore.	Vellore and Thiruvannamalai Districts.

<i>Labour Courts</i> (1)	<i>Areas</i> (2)	<i>Labour Courts.</i> (1)	<i>Areas.</i> (2)
3. Labour Court, Salem.	Salem, Erode, Dharmapuri, Krishnagiri and Namakkal Districts.	3. Labour Court. Salem	Salem, Erode, Dharmapuri, Krishnagiri and Namakkal Districts.
4. Labour Court, Coimbatore: (a) Principal Labour Court. Coimbatore. (b) Additional Labour Court, Coimbatore.	Coimbatore, The Nilgiris and Tiruppur Districts.	4. Labour Court, Coimbatore. (a) Principal Labour Court, Coimbatore. (b) Additional Labour Court, Coimbatore.	Coimbatore, The Nilgiris and Tiruppur Districts.
5. Labour Court, Cuddalore.	Cuddalore and Villupuram Districts.	5. Labour Court, Cuddalore	Cuddalore and Villupuram Districts.
6. Labour Court, Tiruchirappalli	Tiruchirappalli, Karur, Perambalur, Ariyalur, Dindigul and Pudukkottai Districts.	6. Labour Court, Tiruchirappalli.	Tiruchirappalli, Karur, Perambalur, Ariyalur, Dindigul and Pudukkottai Districts.
7. Labour Court, Madurai	Madurai, Virudhunagar, Sivagangai, Ramanathapuram and Theni Districts.	7. Labour Court, Madurai.	Madurai, Virudhunagar, Sivagangai, Ramanathapuram and Theni Districts.
8. Labour Court, Tirunelveli.	Tirunelveli, Thoothukudi and Kanniyakumari Districts.	8. Labour Court, Tirunelveli.	Tirunelveli, Thoothukudi and Kanniyakumari Districts.
9. Labour Court, Kumbakonam	Thanjavur Nagapattinam and Tiruvarur Districts.	9. Labour Court, Kumbakonam	Thanjavur, Nagapattinam and Thiruvarur Districts.
10. Labour Court, Kancheepuram	Kancheepuram District.	10. Labour Court, Kancheepuram	Kancheepuram District.

NOTIFICATION -II

[G.O. Ms. No. 199, Labour and Employment (D2),
27th December 2018, Margazhi 12, Vilambi, Thiruvalluvar Aandu-2049.]

No.II(2)/LE/142/2019.—Under sub-section (2) of Section 33-C of the Industrial Disputes Act, 1947 (Central Act XIV of 1947), and in supersession of all the previous notifications issued thereunder the Governor of Tamil Nadu hereby specifies the Labour Courts mentioned in column (1) of the Schedule below for the purpose of the said sub-section (2) in respect of the workmen employed in the Industrial Establishments including plantations in the areas specified in the corresponding entries in column (2) thereof:-

THE SCHEDULE.

<i>Labour Courts.</i> (1)	<i>Areas.</i> (2)
1. Labour Court. Chennai: (a) Principal Labour Court. (b) Additional Labour Court-I. (c) Additional Labour Court-II. (d) Additional Labour Court-III.	Chennai and Thiruvallur Districts.
2. Labour Court. Vellore: (a) Principal Labour Court, Vellore. (b) Additional Labour Court, Vellore.	Vellore and Thiruvannamalai Districts.

Declaration of "Industrial Units whose entire production is exported and Industrial Units established in the Special Economic Zones" as Public Utility Service under the Act.

[G.O. (Rt). No. 23, Labour and Employment (D2),
29th January 2019, Thai 15, Vilambi, Thiruvalluvar Aandu-2050.]

No.II(2)/LE/143/2019.—WHEREAS the Governor of Tamil Nadu is satisfied that public interest requires that the "Industrial Units whose entire production is exported and Industrial Units established in the Special Economic Zones" should be declared as a Public Utility Service for the purposes of the Industrial Disputes Act, 1947 (Central Act XIV of 1947);

NOW, THEREFORE, in exercise of the powers conferred by sub-clause (vi) of clause (n) of Section 2 of the said Act, the Governor of Tamil Nadu hereby declares the "Industrial Units whose entire Production is exported and Industrial Units established in the Special Economic Zones" to be a Public Utility Service for the purposes of the said Act for a period of six months with effect on and from the date of publication of this Notification in the *Tamil Nadu Government Gazette*.

Disputes between Workmen and Managements referred to Industrial Tribunal for Adjudication.

செவ்வின் குளோகான் இந்தியா பிரைவேட் லிமிடெட்,
இருங்காட்டுக்கோட்டை.

[அரசாணை (டி) எண் 40, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு
(அ2)த் துறை, 30 ஜனவரி 2019, தை 16, விளம்பி,
திருவள்ளூர் ஆண்டு-2050.]

No. II(2)/LE/144/2019.—இந்த ஆணையின் இணைப்பில் குறிப்பிட்டுள்ள பொருள் தொடர்பாக காஞ்சிபுரம் மாவட்டம், இருங்காட்டுக்கோட்டை, தொழிற்பூங்காவில் இயங்கி வரும் செவ்வின் குளோகான் இந்தியா பிரைவேட் லிமிடெட் என்ற நிர்வாகத்திற்கும் ஒன்றுபட்ட தொழிலாளர் கூட்டமைப்பு, சென்னை என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற்சங்கம் எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்;

மேற்சொன்ன தகராறை சென்னை, தொழிற்சங்கப்பாயத்தின் தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்;

1947-ஆம் ஆண்டு தொழிற்சங்கம் சட்டத்தின் (முத்திய சட்டம்-XIV/1947) 10(1)(c) பிரிவினையும், 10(1)(d) பிரிவினையும் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் மேற்சொன்ன தகராறு, சென்னை, தொழிற்சங்கத்தின் தீர்ப்புக்காக அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.

மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்சங்கம் சட்டத்தின் 10(2A) பிரிவினையின் கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு சென்னை, தொழிற்சங்கப்பாயம் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இணைப்பு

எழுவினாக்கள்

கோரிக்கை எண் 3 (அடிப்படை ஊதியம்)

தொழிலாளர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டு வரும் அடிப்படை ஊதியத்துடன் கூடுதலாக ரூ. 5000/-சேர்த்து அனைத்து தொழிலாளர்களுக்கும் வழங்க வேண்டும் என்று கோரும் தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆமெனில் உரிய உத்தரவுகள் பிறப்பிக்க.

கோரிக்கை எண் 4 (மாறுகின்ற பஞ்சப்படி)

அனைத்து தொழிலாளர்களுக்கும் சென்னை, தொழிலகத் தொழிலாளர்கள் அடிப்படை ஆண்டு 2001=100-ன் கீழ் நிலையான பஞ்சப்படியாக சமநிலைபடுத்தப்பட்ட ரூ.20/- என ஒவ்வொரு புள்ளிக்கும் நிர்ணயம் செய்து மாறுபடும் பஞ்சப்படியாக வழங்கப்பட வேண்டும் என கோரும் தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆமெனில் உரிய உத்தரவுகள் பிறப்பிக்க.

கோரிக்கை எண் 5 (வீட்டு வாடகைப்படி)

அனைத்து தொழிலாளர்களுக்கும் அடிப்படை ஊதியத்திலிருந்து 50% வீட்டுவாடகைப்படியாக தற்பொழுது வழங்கப்பட்டு வருவதை 75% ஆக கணக்கிட்டு வழங்கப்பட வேண்டும் என கோரும் தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆமெனில் உரிய உத்தரவுகள் பிறப்பிக்க.

கோரிக்கை எண் 6 (பயணப்படி)

அனைத்து தொழிலாளர்களுக்கும் போக்குவரத்து பயணப்படியாக ரூ. 3,000/- வழங்கப்பட வேண்டும் என கோரும் தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆமெனில் உரிய உத்தரவுகள் பிறப்பிக்க.

கோரிக்கை எண் 8 (சலவைப்படி)

அனைத்து தொழிலாளர்களுக்கும் சலவைப்படி தொகையாக ரூ. 1,000/- வழங்கப்பட வேண்டும் என கோரும் தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆமெனில் உரிய உத்தரவுகள் பிறப்பிக்க.

கோரிக்கை எண் 9 (மருத்துவப்படி)

அனைத்து தொழிலாளர்களுக்கும் மருத்துவப்படி தொகையாக ரூ. 1,000/- மருத்துவப்படியாக கணக்கிட்டு வழங்க வேண்டும் என கோரும் தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆமெனில் உரிய உத்தரவுகள் பிறப்பிக்க.

கோரிக்கை எண் 10 (பணிக்காலப்படி)

இரண்டாவது ஷிப்டு பணிபுரியும் தொழிலாளர்களுக்கு பணிக்காலப்படியாக நாளொன்றுக்கு ரூ.50/- என கணக்கிட்டு ரூ. 600/- பணிக்காலப்படியாக வழங்கப்பட வேண்டும் என கோரும் தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆமெனில் உரிய உத்தரவுகள் பிறப்பிக்க.

கோரிக்கை எண் 19 (மழை கோட்)

மழை கோட் வருடத்திற்கு ஒரு முறை வழங்கப்பட வேண்டும் என்று கோரும் தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆமெனில் உரிய உத்தரவுகள் பிறப்பிக்க.

கோரிக்கை எண் 20 (தேங்காய் எண்ணெய், பூஸ்ட்)

தேங்காய் எண்ணெய் மாதம் அரை லிட்டரும், பூஸ்ட் மாதம் ஒரு கிலோவாகவும், அனைத்து தொழிலாளர்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்று கோரும் தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆமெனில் உரிய உத்தரவுகள் பிறப்பிக்க.

கோரிக்கை எண் 21 (குளியல் மற்றும் துணி சோப்பு)

இதுவரை வெல்டர் மற்றும் பெயிண்டர்களுக்கு மட்டும் மாதம் 2 பியர்ஸ் சோப் வழங்கப்பட்டு வருவதை மாற்றி அனைத்து தொழிலாளர்களுக்கும் மாதம் 3 ஹமாம் சோப்பு மற்றும் 3 Surf Excel (250gm) துணி சோப்பு வழங்கவேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில் உரிய உத்தரவுகள் பிறப்பிக்க.

கோரிக்கை எண் 22 (டவல்)

அனைத்து தொழிலாளர்களுக்கும் இதுவரை வழங்கப்படாத பாம்ப் டையிங் ப்ளோரா இரண்டு பெரிய டர்கி டவல் வழங்கப்பட வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆமெனில் உரிய உத்தரவுகள் பிறப்பிக்க.

கோரிக்கை எண் 25 (சீருடை)

தற்போது நடைமுறையில் வழங்கப்பட்டு வரும் 3 ஷர்ட், 3 பேண்ட் என்ற நடைமுறையை மாற்றி 5 ஷர்ட், 5 பேண்ட் ஆக அனைத்து தொழிலாளர்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்று கோரும் தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆமெனில் உரிய உத்தரவுகள் பிறப்பிக்க.

கோரிக்கை எண் 26 (பாதுகாப்பு காலணி)

தற்போது நடைமுறையில் வழங்கப்பட்டு வரும் ஒரு வருடத்திற்கு 1 அலன் கூப்பர் ஷூ நடைமுறையை மாற்றி வருடத்திற்கு 2 பிராண்டட் அலன் கூப்பர் அல்லது வாரியர் ஷூக்களையும், 4 ஷாக்ஸும் வழங்கப்பட வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆமெனில் உரிய உத்தரவுகள் பிறப்பிக்க.

Disputes between Workmen and Managements referred to Labour Courts for Adjudication.

செவ்வென் குளோகான் இந்தியா பிரைவேட் லிமிடெட்,
இருங்காட்டுக்கோட்டை.

[அரசாணை (டி) எண் 33, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு
(அ2)த் துறை, 24 ஜனவரி 2019, தை 10, விளம்பி,
திருவள்ளூர் ஆண்டு-2050.]

No. II(2)/LE/145/2019.—இந்த ஆணையின் இணைப்பில் குறிப்பிட்டுள்ள பொருள் தொடர்பாக காஞ்சிபுரம் மாவட்டம், இருங்காட்டுக்கோட்டை தொழிற்பூங்காவில் அமைந்துள்ள செவ்வென் குளோகான் இந்தியா பிரைவேட் லிமிடெட் என்ற நிர்வாகத்திற்கும் ஒன்றுபட்ட தொழிலாளர் கூட்டமைப்பு, சென்னை என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற்சங்கராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்;

மேற்சொன்ன தகராறை சென்னை, தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்;

1947-ஆம் ஆண்டு தொழிற்சங்கராறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம்-XIV/1947) 10(1)(c) பிரிவினும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் மேற்சொன்ன தகராறு, சென்னை, தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.

மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்சங்கராறுகள் சட்டத்தின் 10(2A) பிரிவின்கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்காமாறு சென்னை, தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இணைப்பு

எழுவினா

திரு. V. மணிகண்டன் (தொ.எண்.424) மற்றும் திரு. P. ஜெகன் (தொ.எண்.202) ஆகிய தொழிலாளர்களுக்கு இரண்டு நாட்கள் தற்காலிக பணிநீக்கம் செய்து நிர்வாகம் பிறப்பித்த 29-05-2017 தேதியிட்ட உத்தரவினை ரத்து செய்து மேற்படி நாட்களுக்குண்டான ஊதியம் கோரும் தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயம்தானா? ஆம் எனில் உரிய உத்தரவுகள் பிறப்பிக்க.

1. பொது மேலாளர், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கும்பகோணம்) லிமிடெட், கரூர் மண்டலம், 2. கிளை மேலாளர், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கும்பகோணம்) லிமிடெட், கரூர் மண்டலம்.

[அரசாணை (டி) எண் 34, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு
(பி2)த் துறை, 24 ஜனவரி 2019, தை 10, விளம்பி,
திருவள்ளூர் ஆண்டு-2050.]

No. II(2)/LE/146/2019.—இந்த ஆணையின் இணைப்பில் குறிப்பிட்டுள்ள பொருள் தொடர்பாக பொது மேலாளர், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கும்பகோணம்) லிமிடெட், கரூர் மண்டலம் மற்றும் கிளை மேலாளர், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கும்பகோணம்) லிமிடெட், கரூர் மண்டலம், என்ற நிர்வாகத்திற்கும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் சங்கம் (சிஐடியு), கரூர் என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற்சங்கராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்;

மேற்சொன்ன தகராறை நீதிமன்ற தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்;

1947-ஆம் ஆண்டு தொழிற்சங்கராறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம்-XIV/1947) 10(1)(c) பிரிவினும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் மேற்சொன்ன தகராறு, திருச்சிராப்பள்ளி, தொழிலாளர் நீதிமன்றத் தீர்ப்புக்காக அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.

மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்சங்கராறுகள் சட்டத்தின் 10(2ஏ) பிரிவின்கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்காமாறு, திருச்சிராப்பள்ளி, தொழிலாளர் நீதிமன்றத்தை கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இணைப்பு

எழுவினா

திரு. ஆர். சிறும்பண்ணன், ஓட்டுநர் (ப.எண் 5797) மற்றும் திரு. கே. சசிக்குமார், ஓட்டுநர் (ப.எண் 1578) ஆகிய இருவருக்கு நிர்வாகம் விடுப்பு விண்ணப்பத்தை பெற்றுக் கொண்டு ஆப்சென்ட் மார்ட் செய்து சம்பளம் பிடித்தும் செய்துள்ளதை விடுப்பாக கருது வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானதுதானா?

ஆம் எனில் உரிய உத்தரவுகள் பிறப்பிக்கவும்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (மதுரை) லிமிடெட்,
விருதுநகர்.

[அரசாணை (டி) எண் 45, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு
(பி1)த் துறை, 31 ஜனவரி 2019, தை 17, விளம்பி,
திருவள்ளூர் ஆண்டு-2050.]

No. II(2)/LE/147/2019.—இந்த ஆணையின் இணைப்பில் குறிப்பிட்டுள்ள பொருள் தொடர்பாக, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (மதுரை) லிமிடெட், விருதுநகர் என்ற நிர்வாகத்திற்கும், அரவிந்த் செஜிவால் ஜெனரல் ஓர்க்கர்ஸ் யூனியன், மதுரை என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற்சங்கராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்;

மேற்சொன்ன தொழிற்சங்கராறை நீதிமன்றத் தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்;

1947-ஆம் ஆண்டு தொழிற்சங்கராறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம்-XIV/1947) 10(1)(c) பிரிவினும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் மேற்சொன்ன தொழிற்சங்கராறு, மதுரை தொழிலாளர் நீதிமன்றத் தீர்ப்புக்காக அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.

மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்சங்கராறுகள் சட்டத்தின் 10(2ஏ) பிரிவின்கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்காமாறு, மதுரை தொழிலாளர் நீதிமன்றத்தை கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இணைப்பு

எழுவினா

திரு. எஸ்.பி.பொன்னுச்சாமி, பணி எண்: சி.ஆர்.6130 நடத்துனருக்கு வருடாந்திர ஊதிய உயர்வினை ஆறு மாதம் அதன் திரண்ட பயன்களுடன் நிறுத்தம் செய்து நிர்வாகம் வழங்கிய 15-10-2012 நாள்ிட்ட உத்தரவினை ரத்து செய்தும் அதற்குரிய முறையான பணப்பலன்களையும் வழங்க வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானதுதானா?

ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.

[அரசாணை (டி) எண் 46, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (பி)த் துறை, 31 ஜனவரி 2019, தை 17, விளம்பி, திருவள்ளூர் ஆண்டு-2050.]

No. II(2)/LE/148/2019.—இந்த ஆணையின் இணைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள பொருள் தொடர்பாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (மதுரை) லிமிடெட், விருதுநகர் என்ற நிர்வாகத்திற்கும், அரவிந்த் கெஜரிவால் ஜெனரல் ஓர்க்கர்ஸ் யூனியன், மதுரை என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற்சங்கம் எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்;

மேற்சொன்ன தொழிற்சங்கத்தை நீதிமன்றத் தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்;

1947-ஆம் ஆண்டு தொழிற்சங்கங்கள் சட்டத்தின் (மத்திய சட்டம்-XIV/1947) 10(1)(c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் மேற்சொன்ன தொழிற்சங்கம், மதுரை தொழிலாளர் நீதிமன்றத் தீர்ப்புக்காக அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.

மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்சங்கங்கள் சட்டத்தின் 10(2) பிரிவின் கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்காமாறு, மதுரை தொழிலாளர் நீதிமன்றத்தை கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இணைப்பு

எழுவினா

திரு. எஸ்.பி.பொன்னுச்சாமி, பணி எண்: சி.ஆர்.6130 நடத்துனர் செலுத்திய தொகையான ரூ.5908/- திரும்ப வழங்க வேண்டுவதுடன் மன உளைச்சலை ஏற்படுத்தியதால் நஷ்ட ஈட்டுத் தொகையும் பெற்று வழங்க வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானதுதானா?

ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.

பொது மேலாளர், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கோவை) லிட், ஈரோடு மற்றும் கிளை மேலாளர், பவானி கிளை தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கோவை) லிட், பவானி.

[அரசாணை (டி) எண் 52, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (பி)த் துறை, 31 ஜனவரி 2019, தை 17, விளம்பி, திருவள்ளூர் ஆண்டு-2050.]

No. II(2)/LE/149/2019.—இந்த ஆணையின் இணைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள பொருள் தொடர்பாக பொது மேலாளர், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கோவை) லிட், ஈரோடு மற்றும் கிளை மேலாளர், பவானி கிளை தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கோவை) லிட், பவானி என்ற நிர்வாகத்திற்கும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து தேசிய முற்போக்கு தொழிலாளர்கள் சங்கம் ஈரோடு என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற்சங்கம் எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்;

மேற்சொன்ன தகராறில் கோரிக்கை எண் 1-ஐ சேலம் தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்;

1947-ஆம் ஆண்டு தொழிற்சங்கங்கள் சட்டத்தின் (மத்திய சட்டம்-XIV/1947) 10(1)(c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் மேற்சொன்ன தகராறில் கோரிக்கை எண்.1-ஐ சேலம் தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.

மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்சங்கங்கள் சட்டத்தின் 10(2A) பிரிவின் கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்காமாறு, சேலம் தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இணைப்பு

எழுவினா

கோரிக்கை எண் 1

திரு. J.மோகனசுந்தரம், (ப.எண். C.41863) ஓட்டுநர் பணியில் சேர்ந்த 10-10-2007 தேதி முதல் 240 பணி நாட்கள் நிறைவு செய்த நாளிலிருந்து அவருக்கு பணி நிரந்தர உத்தரவை முன் தேதியிட்டு வழங்கவும், அது தொடர்பான அனைத்து பணப்பலன்களையும் வழங்க வேண்டுமென்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானதுதானா?

ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கோவை) லிட், ஈரோடு

[அரசாணை (டி) எண் 55, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (பி)த் துறை, 31 ஜனவரி 2019, தை 17, விளம்பி, திருவள்ளூர் ஆண்டு-2050.]

No. II(2)/LE/150/2019.—இந்த ஆணையின் இணைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள பொருள் தொடர்பாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கோவை) லிட், ஈரோடு என்ற நிர்வாகத்திற்கும், தமிழ்நாடு தொழிலாளர் தொழிற்சங்கம், ஈரோடு என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற்சங்கம் எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்;

மேற்சொன்ன தகராறில் தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்;

1947-ஆம் ஆண்டு தொழிற்சங்கங்கள் சட்டத்தின் (மத்திய சட்டம்-XIV/1947) 10(1)(c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் மேற்சொன்ன தகராறில் கோரிக்கை எண். 1, 2, 3 மற்றும் 5 ஆகியவற்றை சேலம் தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.

மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்சங்கங்கள் சட்டத்தின் 10(2A) பிரிவின் கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்காமாறு சேலம் தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இணைப்பு

எழுவினா

கோரிக்கை எண் 1

திரு. ஜி. நடராசன், (ப.எண்.00 DR 2J09956) ஓட்டுனருக்கு தற்காலிக பணி நியமன உத்தரவு எண்.2131/இ5/74 அ பஅபி/கோ.கோ.2/2000, நாள் 17-05-2000 என்பதை பயிற்சி உத்தரவு எண்.1744/இ5/75 அ/பஅபி/கோ.கோ.2/2000, நாள் 26-04-2000 என்பதன்படி முதலில் பணியில் சேர்ந்த 26-04-2000 தேதி முதல் முன் தேதியிட்டு வழங்க வேண்டுமென்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானதுதானா?

ஆமெனில் உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.

கோரிக்கை எண் 2

திரு. ஜி. நடராசன், (ப.எண்.00 DR 2J09956) ஓட்டுனருக்கு நிரந்தர பணி நியமன உத்தரவு எண்.1212/பி6/பபி/கோ.கோ.2/2001,

நாள் 18-04-2001 என்பதை ஓராண்டில் தொடர்ச்சியாக 240 நாட்கள் பணி முடித்ததற்கு அடுத்த நாளான 16-01-2001-ம் தேதி முதல் முன் தேதியிட்டு வழங்க வேண்டுமென்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானதுதானா?

ஆமெனில் உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.

கோரிக்கை எண் 3

திரு. ஜி. நடராசன், (ப.எண்.00 DR 2J09956) ஒட்டுநருக்கு வருடாந்திர ஊதிய உயர்வு, பணி ஆய்வுப் பலன்கள் மற்றும் 10 ஆண்டு சிறப்பு ஊதிய உயர்வு ஆகியவைகளை சரியான தேதிகளில் முன் தேதியிட்டு வழங்கவேண்டுமென்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானதுதானா?

ஆமெனில் உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.

கோரிக்கை எண் 5

திரு. ஜி. நடராசன், (ப.எண்.00 DR 2J09956) ஒட்டுநருக்கு வழங்கப்பட்ட தண்டனை உத்தரவு எண்.1/டி11/170 ஒநபி/தஅபோக/ஈம/2012, நாள் 29-05-2012 என்பதை இரத்து செய்து அபராத தொகையான ரூ.100/-ஐ வட்டியுடன் திருப்பி வழங்கவேண்டுமென்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானதுதானா?

ஆமெனில், உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.

[அரசாணை (டி) எண் 57, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (டி1)த் துறை, 31 ஜனவரி 2019, தை 17, விளம்பி, திருவள்ளூர் ஆண்டு-2050.]

No. II(2)/LE/151/2019.—இந்த ஆணையின் இணைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள பொருள் தொடர்பாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கோவை) லிட்., ஈரோடு என்ற நிர்வாகத்திற்கும், தமிழ்நாடு தொழிலாளர் தொழிற்சங்கம், ஈரோடு என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற்சங்கம் எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்;

மேற்சொன்ன தகராறில் கோரிக்கை எண்கள் 1, 2 மற்றும் 4-ஐ சேலம் தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்;

1947-ஆம் ஆண்டு தொழிற்சங்கங்கள் சட்டத்தின் (மத்திய சட்டம்-XIV/1947) 10(1)(c) பிரிவினையும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் மேற்சொன்ன தகராறு, சேலம் தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.

மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்சங்கங்கள் சட்டத்தின் 10(2A) பிரிவின்கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்கமாறு சேலம் தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இணைப்பு

எழுவினா

கோரிக்கை எண் 1

திரு. பி.வேலுசாமி, (ப.எண்.08 DR 2C 40999) ஒட்டுநருக்கு நிர்வாகத்தால் வழங்கப்பட்டுள்ள தற்காலிக பணி நியமன உத்தரவு பார்வை எண்.2137/பி2/பி1/தஅபோக(கோ)/ஈம/08, நாள் 16-07-2008 என்பதை, வாய்மொழியாக முதலில் பணி வழங்கிய 23-08-2007-ம் தேதி முதல் முன் தேதியிட்டு அமுல்படுத்த வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானதுதானா? ஆமெனில், உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.

கோரிக்கை எண் 2

திரு. பி.வேலுசாமி, (ப.எண்.08 DR 2C 40999) ஒட்டுநருக்கு நிர்வாகத்தால் வழங்கப்பட்டுள்ள நிரந்தர பணி நியமன உத்தரவை ஓராண்டில் தொடர்ச்சியாக 240 நாட்கள் பணி முடித்ததற்கு அடுத்த நாளான 09-07-2008 தேதி முதல் முன் தேதியிட்டு அமுல்படுத்த வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானதுதானா? ஆமெனில், உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.

கோரிக்கை எண் 4

திரு. பி.வேலுசாமி, (ப.எண்.08 DR 2C 40999) ஒட்டுநருக்கு முன் தேதியிட்ட பணி நியமன மற்றும் நிரந்தர உத்தரவுகள் காரணமாக வருடாந்திர ஊதிய உயர்வுகள் மற்றும் மறு பணி ஆய்வுப் பலன்கள் ஆகியவைகளை முன் தேதியிட்டு சரியான காலத்தில் மறு கணக்கீடு செய்து வழங்கும்படியும், முன்தேதியிட்ட பணி நியமன மற்றும் நிரந்தர உத்தரவுகள் காரணமாக வழங்கப்பட்டுள்ள ஊதிய ஒப்பந்த பலன்களை முன் தேதியிட்டு மறு கணக்கீடு செய்து வழங்கும்படியும், அதனால் எழும் முன் தேதியிட்ட பணப் பலன்களை 18% கூட்டு வட்டி விகிதத்தில் மாத வாரியாகக் கணக்கிட்டு பின் சம்பளம் வழங்க வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானதுதானா? ஆமெனில், உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.

சனீல் பாலீவால்,
அரசு முதன்மைச் செயலாளர்.

LATE NOTIFICATIONS:

NOTIFICATIONS BY GOVERNMENT

HOME DEPARTMENT
(S.C)

Award of the President's Police Medal for Distinguished Service and Police Medal for Meritorious Service on the Occasion of the Independence Day, 2018.

[Letter. No. HSC.1/64-10/2018, Home (S.C), 8th February 2019.]

No.II(2)/HO/152/2019.—The following Notification of the Government of India President's Secretariat, New Delhi the 15th August, 2018 is republished:-

No.106-Pres/2018—The President is pleased to award the President's Police Medal for Distinguished Service on the occasion of the Independence Day, 2018 to the under mentioned officers:-

XX XX XX

XX XX XX

Shri M N Manjunatha,
Additional Director General of Police,
Technical Services,
Chennai,
Tamil Nadu-600 004.

Shri K P Shanmuga Rajeswaran,
Inspector General of Police Training,
Chennai,
Tamil Nadu-600 083.

Shri S Thirunavukkarasu,
Additional Superintendent of Police,
Tamil Nadu Police Academy,
Chennai,
Tamil Nadu - 600 048.

xx xx xx

xx xx xx

2. These awards are made under rule 4(ii) of the rule governing the grant of President's Police Medal for Distinguished Service.

P. PRAVEEN SIDDHARTH,
Officer on Special Duty.

NIRANJAN MARDI,
Additional Chief Secretary to Government.

[Letter. No. HSC.1/64-10/2018, Home (S.C), 8th February 2019.]

No.II(2)/HO/153/2019.—The following Notification of the Government of India President's Secretariat, New Delhi the 15th August, 2018 is republished:-

No.107-Pres/2018—The President is pleased to award the Police Medal for Meritorious Service on the occasion of the Independence Day, 2018 to the under mentioned officers:-

xx xx xx

xx xx xx

Smt B. Vijayakumari,
Joint Commissioner of Police,
West Zone,
Chennai, Tamil Nadu - 600 058.

Shri M Pandian,
Superintendent of Police,
Tamil Nadu Uniformed Services Recruitment
Board, Chennai,
Tamil Nadu - 600 008.

Shri S Rajendran,
Deputy Commissioner of Police,
Kilpauk, Chennai,
Tamil Nadu - 600 010

Shri M S Muthusamy,
Deputy Commissioner of Police,
St. Thomas Mount,
Chennai,
Tamil Nadu - 600 016.

Shri P Pakalavan,
Superintendent of Police,
Vellore District
Vellore, Tamil Nadu - 632 009.

Shri A Mohammed Aslam,
Deputy Superintendent of Police,
Kancheepuram District,
Kancheepuram, Tamil Nadu - 631 501.

Shri R Vijayaragavan,
Deputy Superintendent of Police,
Special Investigation Division,
CB CID, Trichy,
Tamil Nadu - 620 020.

Shri S. Ananthakumar,
Deputy Superintendent of Police,
Special Investigation Division, CB CID,
Coimbatore, Tamil Nadu - 641 018.

Shri D Balamurugan,
Deputy Superintendent of Police,
Coastal Security Group,
Chennai Zone,
Chennai,
Tamil Nadu - 600 004.

Shri D Sekar,
Deputy Superintendent of Police,
Telecommunications Branch,
Chennai,
Tamil Nadu - 600 004.

Shri M Kumaraguruparan,
Deputy Superintendent of Police,
Vigilance And Anti-Corruption, SIC,
Chennai, Tamil Nadu - 600 016.

Shri I Subbiah,
Deputy Superintendent of Police,
Vigilance And Anti Corruption, SIC,
Tirunelveli, Tamil Nadu - 627 005.

Shri K Ramachandran,
Deputy Superintendent of Police,
Vigilance and Anti-Corruption, Trichy,
Tamil Nadu - 620 023.

Shri S Muthuvelpandi,
Assistant Commissioner of Police,
Central Crime Branch,
Greater Chennai Police,
Tamil Nadu - 600 007.

Shri P Stephen,
Assistant Commissioner of Police,
Central Crime Branch,
Greater Chennai Police,
Tamil Nadu - 600 007.

Shri G Devaraj,
Inspector of Police,
Perambalur Ps,
Perambalur District,
Tamil Nadu - 621 212.

Shri A Annamalai,
Inspector of Police,
Vigilance and Anti-Corruption, SIC,
Chennai, Tamil Nadu - 600 016.

Shri P Rajaram,
Sub-Inspector of Police,
Security Branch CID,
Chennai, Tamil Nadu - 600 028.

Shri K P Lawrence,
Special Sub-Inspector of Police,
Special Branch CID, Headquarters,
Chennai, Tamil Nadu - 600 004.

Shri E Munusamy,
Special Sub-Inspector of Police,
Vigilance and Anti-Corruption, SIC,
Chennai, Tamil Nadu - 600 016.

Shri S J Umesh,
Head Constable,
Special Branch CID,
Headquarters, Chennai,
Tamil Nadu - 600 004.

Shri S Justin Raj,
Deputy Superintendent of Police,
SC ST Vigilance Cell,
Madurai Region, Madurai,
Tamil Nadu-625 020.

xx	xx	xx
xx	xx	xx

2. These awards are made under rule 4(ii) of the rule governing the grant of Police Medal for Meritorious Service.

P. PRAVEEN SIDDHARTH,
Officer on Special Duty.

NIRANJAN MARDI,
Additional Chief Secretary to Government.

Constitution of District Munsif Court at Aravakurichi in Karur District, Srirangam in Tiruchirappalli District and Kurinjipadi in Cuddalore District under the Tamil Nadu Civil Courts Act.

[G.O. Ms. No. 85, Home (Cts-III), 6th February 2019, தை 23,
விளம்பி, திருவள்ளூர் ஆண்டு-2050.]

No.II(2)/HO/154/2019.—In exercise of the powers conferred by the Second paragraph of Section 4 of the Tamil Nadu Civil Courts Act, 1873 (Central Act III of 1873), the Governor of Tamil Nadu, after consultation with High Court, Madras hereby fixes the number of District Munsifs to be appointed for the District Munsif's Court at Aravakurichi as **ONE** with effect on and from the date on which the District Munsif assumes charge of that Court.

NOTIFICATION-II

[G.O. Ms. No. 85, Home (Cts-III), 6th February 2019, தை 23,
விளம்பி, திருவள்ளூர் ஆண்டு-2050.]

No.II(2)/HO/155/2019.—In exercise of the powers conferred by the first paragraph of Section 4 of the Tamil Nadu Civil Courts Act, 1873 (Central Act III of 1873), the Governor of Tamil Nadu, hereby alters the Number of District Munsifs to be appointed for the Karur District as **FOUR** with effect on and from the date on which the District Munsif assumes charge of the District Munsif's Court at Aravakurichi.

NOTIFICATION-III

[G.O. Ms. No. 85, Home (Cts-III), 6th February 2019, தை 23,
விளம்பி, திருவள்ளூர் ஆண்டு-2050.]

No.II(2)/HO/156/2019.—In exercise of the powers conferred by the Section 10 of the Tamil Nadu Civil Courts Act, 1873 (Central Act III of 1873), the Governor of Tamil Nadu, hereby directs that the Subordinate Judge's Court at Karur shall have and exercise original Jurisdiction over the District Munsif's Court at Aravakurichi in addition to its existing jurisdiction with effect on and from the date on which the District Munsif assumes charge of the District Munsif's Court at Aravakurichi.

NOTIFICATION-IV

[G.O. Ms. No. 85, Home (Cts-III), 6th February 2019, தை 23,
விளம்பி, திருவள்ளூர் ஆண்டு-2050.]

No.II(2)/HO/157/2019.—In exercise of the powers conferred by the second paragraph of Section 4 of the Tamil Nadu Civil Courts Act, 1873 (Central Act III of 1873), the Governor of Tamil Nadu, after consultation with the High Court of Madras hereby fixes the number of District Munsifs to be appointed for the District Munsif's Court Srirangam as **ONE** with effect on and from the date on which the District Munsif assumes charge of that Court.

NOTIFICATION-V

[G.O. Ms. No. 85, Home (Cts-III), 6th February 2019, தை 23,
விளம்பி, திருவள்ளூர் ஆண்டு-2050.]

No.II(2)/HO/158/2019.—In exercise of the powers conferred by the first paragraph of Section 4 of the Tamil Nadu Civil Courts Act, 1873 (Central Act III of 1873), the Governor of Tamil Nadu, hereby alters the number of District Munsifs to be appointed for the Tiruchirappalli District as **ELEVEN** with effect from the date on which the District Munsif assumes charge of the District Munsif's Court at Srirangam.

NOTIFICATION-VI

[G.O. Ms. No. 85, Home (Cts-III), 6th February 2019, தை 23,
விளம்பி, திருவள்ளூர் ஆண்டு-2050.]

No.II(2)/HO/159/2019.—In exercise of the powers conferred by the Section 10 of the Tamil Nadu Civil Courts Act, 1873 (Central Act III of 1873), the Governor of Tamil Nadu, hereby directs that the Subordinate Judge's Court at Tiruchirappalli shall have and exercise original Jurisdiction over the District Munsif's Court at Srirangam in

addition to its existing jurisdiction with effect on and from the date on which the District Munsif assumes charge of the District Munsif's Court at Srirangam.

NOTIFICATION-VII

[G.O. Ms. No. 85, Home (Cts-III), 6th February 2019, தை 23, விளம்பி, திருவள்ளூர் ஆண்டு-2050.]

No.II(2)/HO/160/2019.—In exercise of the powers conferred by the second paragraph of Section 4 of the Tamil Nadu Civil Courts Act, 1873 (Central Act III of 1873), the Governor of Tamil Nadu, after consultation with the High Court of Madras hereby fixes the number of District Munsifs to be appointed for the District Munsif's Court at Kurinjipadi as **ONE** with effect on and from the date on which the District Munsif assumes charge of that Court.

NOTIFICATION-VIII

[G.O. Ms. No. 85, Home (Cts-III), 6th February 2019, தை 23, விளம்பி, திருவள்ளூர் ஆண்டு-2050.]

No.II(2)/HO/161/2019.—In exercise of the powers conferred by the first paragraph of Section 4 of the Tamil Nadu Civil Courts Act, 1873 (Central Act III of 1873), the Governor of Tamil Nadu, hereby alters the number of District Munsifs to be appointed for the Cuddalore District as **FOURTEEN** with effect on and from the date on which the District Munsif assumes charge of the District Munsif's Court at Kurinjipadi.

NOTIFICATION-IX

[G.O. Ms. No. 85, Home (Cts-III), 6th February 2019, தை 23, விளம்பி, திருவள்ளூர் ஆண்டு-2050.]

No.II(2)/HO/162/2019.—In exercise of the powers conferred by the Section 10 of the Tamil Nadu Civil Courts Act, 1873 (Central Act III of 1873), the Governor of Tamil Nadu, hereby directs that in the District of Cuddalore the Subordinate Judge's Court at Cuddalore shall have and exercise original Jurisdiction over the District Munsif's Court at Kurinjipadi addition to its existing jurisdiction with effect on and from the date on which the District Munsif assumes charge of the District Munsif's Court at Kurinjipadi.

Constitution of Judicial Magistrate Court at Aravakurichi in Karur District, Srirangam in Tiruchirappalli District and Kurinjipadi in Cuddalore District under the Code of Criminal Procedure.

[G.O. Ms. No. 86, Home (Cts-III), 6th February 2019, தை 23, விளம்பி, திருவள்ளூர் ஆண்டு-2050.]

No.II(2)/HO/163/2019.—In exercise of the powers conferred by sub-section (1) of Section 11 of the Code of Criminal Procedure, 1973 (Central Act 2 of 1974), the Governor of Tamil Nadu, after consultation with the High Court, Madras, hereby establishes a court of Judicial Magistrate at Aravakurichi in Karur District.

NOTIFICATION-II

[G.O. Ms. No. 86, Home (Cts-III), 6th February 2019, தை 23, விளம்பி, திருவள்ளூர் ஆண்டு-2050.]

No.II(2)/HO/164/2019.—In exercise of the powers conferred by sub-section (1) of Section 11 of the Code of Criminal Procedure, 1973 (Central Act 2 of 1974), the Governor of Tamil Nadu, after consultation with the High Court, Madras, hereby establishes a court of Judicial Magistrate at Srirangam in Tiruchirappalli District.

NOTIFICATION-III

[G.O. Ms. No. 86, Home (Cts-III), 6th February 2019, தை 23, விளம்பி, திருவள்ளூர் ஆண்டு-2050.]

No.II(2)/HO/165/2019.—In exercise of the powers conferred by sub-section (1) of Section 11 of the Code of Criminal Procedure, 1973 (Central Act 2 of 1974), the Governor of Tamil Nadu, after consultation with the High Court, Madras, hereby establishes a court of Judicial Magistrate at Kurinjipadi in Cuddalore District.

NIRANJAN MARDI,
Additional Chief Secretary to Government.